

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**Name of the Test**

Departmental Test in Commercial Taxes Acts - Part - II(Without Books)	145
---	-----

Maximum Time: Two Hour

Maximum Marks: 80

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 80 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 80 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
3. In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Under TNGST Act 2017, rates applicable on goods and Services are
TNGST Act 2017 ன் கீழ் வரிவிதிப்பு விகிதங்கள்

- (A) 0%, 5%, 12%, 18%, 28%
(B) 0%, 4%, 10%, 16%, 26%
(C) 0%, 5%, 12%, 18%, 24%
(D) 0%, 5%, 12%, 16%, 26%

2. Taxes that are levied on any intra-state supplies are?
மாநிலத்திற்குள்ளே மேற்கொள்ளப்படும் வழங்கலில் விதிக்கப்படும் வரி

- (A) SGST
SGST
(B) CGST
CGST
(C) IGST
IGST
(D) CGST and SGST
CGST மற்றும் SGST

3. Taxes that are levied on any inter-state supplies are?
இடைமாநில வழங்கலில் விதிக்கப்படும் வரி

- (A) IGST
IGST
(B) CGST
CGST
(C) SGST
SGST
(D) SGST and CGST
SGST மற்றும் CGST

4. In case of import or export of goods ————— is mandatory.

சரக்கு ஏற்றுமதி அல்லது இறக்குமதியின் போது ————— -ஐ கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

- (A) Two Digit HSN Code
இரண்டு இலக்க HSN
(B) Eight Digit HSN Code
எட்டு இலக்க HSN
(C) Four Digit HSN Code
நான்கு இலக்க HSN
(D) Six Digit HSN Code
ஆறு இலக்க HSN

5. Under GST Law SAC refers to
GST சட்டத்தின் கீழ் SAC மேற்கோள் காட்டுவது
- (A) Systematic Accounting Code
(B) Scientific Accounting code
(C) Service Accounting Code
(D) System administration code
6. Gold and Silver articles of Jewellery are taxable at the rate of
தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கு எத்தனை சதவிகிதம் வரிவிதிக்கப்படுகிறது?
- (A) 0.25% (B) 1%
(C) 5% (D) 3%
7. Tax Deducted at source at the rate of 2% is applicable in the case of supplies received by
TDS வரிப்பிடித்தம் 2% யாருக்கு பொருந்தும்
- (A) Government Departments
அரசுத்துறை
(B) Any GST holder
ஜி.எஸ்.டி. எண் வைத்திருப்போர்
(C) E-commerce operator
இ-காமர்ஸ் ஆபரேட்டர்
(D) Composite supplier
இணக்க முறையில் வழங்குபவர்
8. Tax collected at the rate of 1% is applicable in the case of
1% TCS வரிப்பிடித்தம் யாருக்கு பொருந்துகிறது.
- (A) Government Departments
அரசுத்துறை
(B) Any GST holder
ஜி.எஸ்.டி. எண் வைத்திருப்போர்
(C) Composite dealers
இணக்க முறையில் வழங்குபவர்
(D) E-commerce operator
இ-காமர்ஸ் ஆபரேட்டர்

9. Aggregate turnover of a taxable person under TNGST Act 2017
TNGST சட்டம் 2017-ன் கீழ் வரிசெலுத்தும் நபரின் மொத்த விற்பனை முதல் என்பதன் உள்ளடக்கம்
- (A) Excludes taxes paid
செலுத்திய வரி நீங்கலாக
- (B) Includes taxes paid
செலுத்திய வரி உட்பட
- (C) Includes NIL related supplies
வரியில்லாத வழங்கல் உட்பட
- (D) Turnover and Profit
விற்பனை மற்றும் இலாபம்
10. Under TNGST Act 2017 Aggregate turnover of a taxable person is determined
TNGST சட்டம் 2017-ன் படி மொத்த விற்பனைமுதல்-ஐ தீர்மானிப்பது
- (A) State wise
மாநில வாரியாக
- (B) Business wise
வணிக வாரியாக
- (C) All India basis
அகில இந்திய அளவில்
- (D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை
11. A category of goods which are used or intended to be used in the course or furtherance of business are
பின்வருவனவற்றுள் வணிகத்திற்கோ அல்லது வணிக முன்னேற்றத்திற்கோ பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்த எண்ணம் கொண்டுள்ள பொருள் என்பது
- (A) Capital goods
மூலதனப் பொருட்கள்
- (B) Business goods
வணிகப் பொருட்கள்
- (C) Demerit goods
தீமை பயக்கும் பொருட்கள்
- (D) None of these above
மேற்கண்ட எதுவுமில்லை

12. A person who occasionally undertakes transactions involving supply of goods or services
எப்போதாவது சரக்கு விற்பனை அல்லது சேவையில் ஈடுபடும் நபர்
- (A) Composite dealer
இணக்கமுறை வணிகர்
- (B) Non-resident dealer
NRI வணிகர்
- (C) Casual taxable person
சாதாரண வரிவிதிக்கக்கூடிய நபர்
- (D) Business person
வணிக நபர்
13. Supply of two or more taxable supplies naturally bundled and supplied is called
இயற்கையாகவே கட்டப்பட்ட இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வரி விதிப்புக்குள்ளான வழங்கல்களை எவ்வாறு அழைக்கலாம்?
- (A) Mixed supply
கலப்பு வழங்கல்
- (B) Common supply
பொதுவான வழங்கல்
- (C) Continuous supply
தொடர் வழங்கல்
- (D) Composite supply
இணக்கமுறை வழங்கல்
14. Goods that are packed and transported with insurance is called for
காப்பீட்டுடன் கூடிய சரக்கு நிரப்புகை மற்றும் போக்குவரத்தை குறிப்பது
- (A) Composite supply
இணக்கமுறை வழங்கல்
- (B) Mixed supply
கலப்பு வழங்கல்
- (C) Common supply
பொதுவான வழங்கல்
- (D) Continuous supply
தொடர் வழங்கல்
15. Any goods other than capital goods used or intended to be used by a supplier in the course or furtherance of business is
மூலதனப் பொருட்கள் தவிர மற்ற எந்த பொருட்களையும் வணிகத்திற்கோ அல்லது வணிக முன்னேற்றத்திற்கோ பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்த எண்ணம் கொள்ளுதல் என்பது
- (A) Output
வெளியீடு
- (B) Input
உள்ளீடு
- (C) White goods
வெள்ளைப் பொருட்கள்
- (D) Merit goods
நன்மை பயக்கும் பொருட்கள்

16. Liability to pay tax by the recipient of goods or service is called
சரக்கு அல்லது சேவை வழங்கலின் போது அதனை பெறுபவரே வரிச் செலுத்த
கடமைப்பட்டுள்ளார் என்பது
- (A) Reverse charge
எதிரிடைக் கட்டணம்
- (B) Output tax
வெளியீட்டு வரி
- (C) Input tax
உள்ளீட்டு வரி
- (D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை
17. Integrated GST is applicable on goods or services
பின்வருவனவற்றுள் எந்த வழங்கலுக்கு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. பொருந்துகிறது.
- (A) Imports and inter-state suppliers
இறக்குமதி மற்றும் இடை மாநில வழங்கல்கள்
- (B) Imports
இறக்குமதி
- (C) Inter-state supply
இடை மாநில வழங்கல்
- (D) None of these
மேற்சொன்ன எதுவுமில்லை
18. When the location of the supplier and the place of supply are in two different states
சரக்கு அளிப்பவர் இருப்பிடமும் சரக்கு அளிக்கப்படும் இடமும் வெவ்வேறு மாநிலங்களாக
இருக்கும் பட்சத்தில்
- (A) SGST and CGST is applicable
SGST மற்றும் CGST பொருந்தும்
- (B) SGST and IGST is applicable
SGST மற்றும் IGST பொருந்தும்
- (C) CGST is applicable
CGST பொருந்தும்
- (D) IGST is applicable
IGST பொருந்தும்

19. Export of goods or services or both or supply of goods or services to SEZ is called as
சரக்கு அல்லது சேவை அல்லது இரண்டும் ஏற்றுமதியோ அல்லது சிறப்பு பொருளாதார
மண்டலத்திற்கு சரக்கு அல்லது சேவை வழங்கல் என்பது

- (A) Zero rated
Zero rated
- (B) Subject to IGST
IGST உட்பட்டது
- (C) Subject to SGST and CGST
SGST மற்றும் CGST க்கு உட்பட்டது
- (D) Subject to CGST and IGST
CGST மற்றும் IGST க்கு உட்பட்டது

20. A registered person making zero rated supply shall
ஒரு பதிவு பெற்ற நபர் Zero rated வழங்கலில் ஈடுபட்டால்

- (A) RCM
எதிரிடைக் கட்டணம்
- (B) Eligible for refund
திருப்புத்தொகை பெற தகுதி
- (C) Not eligible for refund
திருப்புத்தொகை பெற தகுதியில்லை
- (D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை

21. Gifts not exceeding _____ in a year by an employer to employee shall not be
treated as supply under TNGST Act.

TNGST Act -ல் ஒரு நிறுவனம், ஒரு ஆண்டில் தனது வேலையாளருக்கு _____ க்கு
மிகாமல் பரிசு வழங்குவது வழங்கலின் கீழ் வராது.

- (A) Rs. 5,000
ரூ. 5,000
- (B) Rs. 50,000
ரூ. 50,000
- (C) Rs. 1,00,000
ரூ. 1,00,000
- (D) Rs. 2,00,000
ரூ. 2,00,000

22. Lease, Tenancy or license to occupy land is and supply of
நிலத்தின் மீதான குத்தகை, வாடகை அல்லது உரிமம் என்பது வழங்கலின் எவ்வகையின் கீழ் வருகிறது.
- (A) Services
சேவை
- (B) Goods
சரக்கு
- (C) Both goods and services
சரக்கு மற்றும் சேவை
- (D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை
23. Letting out of the building or residential complex is a supply of
கட்டடம் அல்லது வணிக வளாகத்தினை வாடகைக்கு விடுவது
- (A) Goods
சரக்கு
- (B) Service
சேவை
- (C) Both goods and service
சரக்கு மற்றும் சேவை
- (D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை
24. Works contract is supply of
ஒப்பந்தப்பணி என்பது
- (A) Service
சேவை
- (B) Goods
சரக்கு
- (C) Both goods and services
சரக்கு மற்றும் சேவை
- (D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை
25. The charging section of TNGST Act 2017 is
பின்வருவனவற்றுள் TNGST சட்டம் 2017 ன் கீழ் 'வரிவிதிக்கும்' பிரிவு எது?
- (A) Section 9
பிரிவு 9
- (B) Section 10
பிரிவு 10
- (C) Section 4
பிரிவு 4
- (D) Section 5
பிரிவு 5
26. Section 9(4) of the TNGST Act deals with
TNGST சட்டம் பிரிவு 9(4) ன் கீழ் தொடர்புடையது
- (A) Composite tax
இணக்க வரி
- (B) Mixed tax
கலப்பு வரி
- (C) Reverse charge
எதிரிடைக் கட்டணம்
- (D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை

27. In case of reverse charge (RCM) tax shall be paid to the government by எதிரிடைக் கட்டணத்தில் (RCM) அரசுக்கு வரி செலுத்துபவர் யார்?

(A) Seller
விற்பவர்

(B) Manufacturer
தயாரிப்பாளர்

(C) Buyer
பெறுபவர்

(D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை

28. Section 10 (1) of the TNGST Act 2017 deals with TNGST சட்டம் 2017 பிரிவு 10 (1) ன் கீழ் தொடர்புடையது

(A) Levy of RCM
எதிரிடைக் கட்டணம் விதிப்பது

(B) Levy of GST
GST விதிப்பது

(C) Composition tax
இணக்க வரி

(D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை

29. The notified limit for payment of composition levy is இணக்க வரி செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு

(A) Rs. 1 crore
ரூ. 1 கோடி வரை

(B) Rs. 20 Lakhs
ரூ. 20 லட்சம் வரை

(C) Rs. 50 Lakhs
ரூ. 50 லட்சம் வரை

(D) Rs. 40 Lakhs
ரூ. 40 லட்சம் வரை

30. The rate of tax under composition scheme for trading firm is வணிக நிறுவனம் செலுத்த வேண்டிய இணக்க வரியின் அளவு

(A) 1%

(B) 2%

(C) 3%

(D) 4%

31. A composite tax payer is required to file summarized details of transaction
இணக்க முறை வரிவிதிப்பில் ஒரு வணிகர் சுருக்கப்பட்ட விபரங்களை தாக்கல் செய்ய வேண்டியது
- (A) Monthly
மாதந்தோறும்
- (B) Quarterly
காலாண்டு தோறும்
- (C) Annually
வருடத்திற்கு ஒரு முறை
- (D) Half yearly
அரையாண்டுக்கு ஒருமுறை
32. A tax payer under the composition scheme
இணக்க முறை வரி விதிப்பில் இருக்கும் ஒரு வணிகர்
- (A) Can collect composite tax
இணக்கவரியை வசூலிக்கலாம்
- (B) Can collect GST
GST ஐ வசூலிக்கலாம்
- (C) Can collect reverse charge
எதிரிடைக் கட்டணத்தை வசூலிக்கலாம்
- (D) Cannot collect GST
GST ஐ வசூலிக்க கூடாது
33. A person liable to pay tax under RCM
எதிரிடைக் கட்டணத்தின் கீழ் வரி செலுத்தும் பொறுப்புடையவர்
- (A) Can opt for composition
இணக்கவரிமுறைக்கு மாறலாம்
- (B) Cannot opt for composition
இணக்கவரிமுறைக்கு மாற இயலாது
- (C) Cannot collect GST
GST ஐ வசூலிக்க கூடாது
- (D) Cannot collect composite tax
இணக்கவரியை வசூலிக்க கூடாது
34. Composition scheme is available only for
இணக்கவரிமுறை பின்வருவோரில் யாருக்கு மட்டும் கிடைக்கும்
- (A) Intra-state supplies
உள்மாநில வழங்குதல்
- (B) Inter state supplies
இடைமாநில வழங்குதல்
- (C) B2B supplies
B2B வழங்குதல்
- (D) B2C supplies
B2C வழங்குதல்

2

1

35. Hotels eligible for composition scheme shall be liable to pay tax at the rate of
இணக்கவரி முறையின் கீழ் உணவகத்தினர் செலுத்தும் வரிவிகிதம்
- (A) 1% (B) 5%
(C) 12% (D) 18%
36. Time of supply means the date of issue of invoice or date of payment
வழங்குதலின் நேரம் என்பது விலைப்பட்டியல் வழங்கப்பட்ட நாளை? அல்லது பணம்
செலுத்தப்பட்ட நாளை?
- (A) Whichever is later
எப்போதும் பிந்தையது
(B) Whichever is earlier
எப்போதும் முந்தையது
(C) Any of the two
மேற்கண்ட இரண்டில் ஒன்று
(D) None of the above
மேற்கண்ட எதுவுமில்லை
37. If it is not possible to determine the time of supply, the time of supply shall be
வழங்குதலின் நேரம் என்பது தீர்மானிப்பது முடியாத ஒன்றானால் வழங்குதலின் நேரத்தை
நிர்ணயிப்பதென்பது
- (A) Decided by the recipient
பெறுபவர்
(B) Decided by the supplier
வழங்குபவர்
(C) Date of entry in the books of supplier
சரக்கு வழங்குபவரின் கணக்கு புத்தக பதிவு நாள்
(D) Date of entry in the books of recipient
சரக்கு பெறுபவரின் கணக்கு புத்தக பதிவு நாள்
38. Tax collected at the time of supply of goods or services is called
சரக்கு வழங்குதலின் போது வரி வசூலிக்கப்படுவதை எவ்வாறு அழைப்பது
- (A) Input tax
உள்ளீடு வரி வரவு
(B) Composite tax
இணக்க வரி
(C) Reverse tax
எதிரிடைக்கட்டணம்
(D) Output tax
வெளியீட்டு வரி

39. Tax paid on goods or services involved in supply is called
சரக்கு அல்லது சேவையின் போது செலுத்தப்படும் வரியை எவ்வாறு அழைப்பது?

- (A) Input tax
உள்ளீட்டு வரிவரவு
- (B) Output tax
வெளியீட்டு வரி
- (C) Composite tax
இணக்கமுறை வரி
- (D) Reverse tax
எதிரிடைக்கட்டணம்

40. Input tax credit shall be allowed only on the support of
உள்ளீட்டு வரி வரவை அனுமதிக்க வேண்டுமாயின் இருக்க வேண்டிய ஆவணம்

- (A) Payment slip
பணம் செலுத்திய சீட்டு
- (B) Delivery note
டெலிவரி நோட்
- (C) Tax invoice
வரியுள்ள விலைப்பட்டியல்
- (D) Credit note
கிரடிட் நோட்

41. Where a recipient fails to make the Payment within 180 days from the date of issue of invoice, he shall be liable to pay input tax credit to the government with _____ % interest.

சரக்கை பெற்ற வணிகர் விலைப்பட்டியல் வழங்கப்பட்ட 180 நாட்களுக்குள் விலையை செலுத்த தவறினால் அவர் _____ வட்டியுடன் உள்ளீட்டு வரி வரவை அரசுக்கு செலுத்த வேண்டும்.

- (A) 9%
- (B) 10%
- (C) 12%
- (D) 18%

42. Input tax credit of an invoice can be availed within a period of _____ or the 30th September following the year of invoice whichever is earlier.

உள்ளீட்டு வரி வரவை துய்ப்பதற்கான கால வரம்பு விலைப்பட்டியல் நாளிலிருந்து _____ அல்லது அடுத்து வரும் ஆண்டில் செப்டம்பர் 30 ம் தேதி இதில் எது முந்தயதோ அதுவரை

- (A) 1 year
1 வருடம்
- (B) 2 year
2 வருடம்
- (C) 6 months
6 மாதம்
- (D) 9 months
9 மாதம்

43. Input tax credit not available for

உள்ளீட்டு வரி வரவு எந்த வழங்கலுக்கு கிடையாது

(A) Taxable supplies
வரியுள்ள வழங்கல்

(B) Zero rated supplies
பூஜ்ய மதிப்பு வழங்கல்

(C) Exempt supplies
வரி விலக்குபெற்ற வழங்கல்

(D) Services
சேவை

44. Certain input tax credit in respect of rent a cab, life insurance and health insurance belong to

வாடகைக்கார், ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு போன்றவற்றுடன் தொடர்புடைய சில உள்ளீட்டு வரி வரவு

(A) Exempt category
விலக்கு பெற்ற வகைப்பாடு

(B) Blocked credit category
தடுக்கப்பட்ட வரவின வகைப்பாடு

(C) Composite tax category
இணக்கவரி வகைப்பாடு

(D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை

45. Input tax credit for personal vehicles are treated as

சொந்த உபயோகத்திற்காக வாங்கிய வாகனத்திற்கான உள்ளீட்டு வரி வரவு

(A) Blocked credit
தடுக்கப்பட்ட வரவினம்

(B) Can be claimed by GST stock holder
GST பதிவெண் வைத்திருப்போர் கோரமுடியும்

(C) Can be claimed any person
எந்த நபரும் கோரலாம்

(D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை

46. Reversal of ITC happens when?
உள்ளீட்டு வரி வரவு திருப்பம் எப்போது நிகழும்?
- (A) Supplier refuse to accept payment
வழங்குபவர் சரக்கிற்கான விலை செலுத்துவதை ஏற்க மறுத்தால்
- (B) When goods one of inferior quality
தரமற்ற பொருட்கள்
- (C) Recipient does not pay the amount within 180 days
பெறுபவர் 180 நாட்களுக்குள் சரக்கிற்கான விலையை செலுத்தாவிடில்
- (D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை
47. In case of reversal of ITC, interest shall be levied at the rate of _____%
உள்ளீட்டு வரி திருப்பம் மேற்கொள்ளப்படும் இனங்களில் வட்டி விகிதம்
- (A) 18% (B) 24%
- (C) 12% (D) 6%
48. Input service distributor (ISD) means
உள்ளீட்டு சேவை பகிர்ந்தளிப்பவர் (ISD) என்றால்
- (A) Any service provider
ஏதேனும் சேவை வழங்குபவர்
- (B) Any GST registered service provider
GST பதிவு பெற்ற ஏதேனும் சேவை வழங்குபவர்
- (C) Office distributing common input tax credit
மைய அலுவலகம் மூலம் பொதுவான உள்ளீட்டு வரி வரவை பகிர்ந்தளிப்பவர்
- (D) Office distributing common service
மைய அலுவலகம் மூலம் சேவையை பகிர்ந்தளிப்பவர்
49. A registered person supplying exempted goods or services or paying composition tax under section 10 shall issue
ஒரு பதிவு பெற்ற வணிகர் விலக்கு பெற்ற பொருட்கள் அல்லது சேவை வழங்கும் போது அல்லது பிரிவு 10 ன் கீழ் இணக்கவரி செலுத்தும் போது வழங்க வேண்டியது
- (A) GST Bill
GST பில்
- (B) Debit note
டெபிட் நோட்
- (C) Delivery challan
டெலிவரி சலான்
- (D) Bill of supply
பில் ஆப் சப்ளை

50. In the case of transportation of goods for job work
சரக்கை job work க்காக போக்குவரத்தில் கொண்டு செல்லும் போது வைத்திருக்க வேண்டிய தேவையான ஆவணம்
- (A) Tax invoice is required
வரியுள்ள விலைப்பட்டியல்
- (B) Delivery challan is required
டெலிவரி சலான்
- (C) Debit note is required
டெபிட் நோட்
- (D) Credit note is required
கிரடிட் நோட்
51. The eligible ITC will be automatically credited to the
பின்வரும் எந்த பேரட்டில் தகுதியான உள்ளீட்டு வரி வரவு தானாகவே வரவு வைக்கப்படுகிறது.
- (A) Electronic cash ledger
மின்னணு பணப்பேரேடு
- (B) Electronic credit ledger
மின்னணு வரவு பேரேடு
- (C) Electronic liability ledger
மின்னணு கடன் பேரேடு
- (D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை
52. Every deposit made towards tax shall be credited to
வரி செலுத்துவதற்கான வைக்கப்படும் ஒவ்வொரு வைப்பும் வரவு வைக்கப்படும் பேரேடு
- (A) Electronic cash ledger
மின்னணு பணப்பேரேடு
- (B) Electronic credit ledger
மின்னணு வரவு பேரேடு
- (C) Electronic liability ledger
மின்னணு கடன் பேரேடு
- (D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை
53. SGST or UTGST shall not be utilized towards payment of
பின்வருவனவற்றில் எந்த ஒன்றிற்கு SGST அல்லது UTGST ஐ பயன்படுத்தக்கூடாது
- (A) IGST
- (B) CGST
- (C) SGST
- (D) UTGST

54. Balance of ITC of SGST after output tax liability of SGST can be utilized to set off
வெளியீட்டு வரி (output tax) க்காக பயன்படுத்தியது போக எஞ்சியுள்ள SGST உள்ளீட்டு வரிவரவை பின்வருவனவற்றுள் எந்த ஒன்றிற்காக பயன்படுத்தலாம்
- (A) CGST (B) UTGST
(C) SGST (D) IGST
55. Every person who fails to pay tax should be liable to pay interest not exceeding
வரி செலுத்த தவறும் எந்த வணிகரும் செலுத்த பொறுப்புள்ள வட்டி விகிதம்
- (A) 12% (B) 18%
(C) 24% (D) 28%
56. TDS rate under GST is
சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் கீழ் மூல வரிப்பிடித்தம் (TDS) எத்தனை சதவிகிதம்?
- (A) 5% (B) 2%
(C) 2.5% (D) 3%
57. TDS Provision applicable only when the total value of supply, under a contract exceeds
மூல வரிப்பிடித்தம் (TDS) மேற்கொள்ள வேண்டுமாயின் ஒப்பந்த பணியின் மொத்த மதிப்பு
- (A) Rs. 2,50,000 (B) 2,00,000
ரூ. 2.50 லட்சத்திற்கு மேல் ரூ. 2 லட்சத்திற்கு மேல்
(C) 1,00,000 (D) 50,000
ரூ. 1 லட்சத்திற்கு மேல் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல்
58. For the purpose of TDS, the value of supply shall be taken as the amount in the invoice
மூல வரிப்பிடித்தம் (TDS) செய்யும் நோக்கத்திற்காக வழங்குகை மதிப்பு (value of supply) விலைப்பட்டியலில் உள்ள பின்வரும் எந்த மதிப்பில் இருந்து எடுக்கப்படும்.
- (A) Including tax (B) Excluding tax
வரி உட்பட வரி நீங்கலாக
(C) Before discount (D) None of these
தள்ளுபடிக்கு முன்பு மேற்கண்ட எதுவுமில்லை

59. After making TDS if the deductor fails to furnish the certificate within five days of crediting the amount so deducted to the government the deductor shall pay a late fee of

மூல வரிப்பிடித்தம் (TDS) மேற்கொண்ட 5 நாட்களுக்குள் அதன் விவரங்களை உரிய படிவத்தில் தெரிவிக்க தவறினால் செலுத்த வேண்டிய தாமதக் கட்டணம்

- (A) Rs. 200 per day
ஒரு நாளுக்கு ரூ. 200
- (B) Rs. 250 per day
ஒரு நாளுக்கு ரூ. 250
- (C) Rs.150 per day
ஒரு நாளுக்கு ரூ. 150
- (D) Rs. 100 per day
ஒரு நாளுக்கு ரூ. 100

60. Collection of Tax at Source (TCS) is relating to
மூலத்தில் வரி வசூலித்தலுடன் (TCS) தொடர்புடையோர்.

- (A) E-commerce operators
மின் வணிக இயக்குநர்கள்
- (B) Govt. Departments
அரசு துறைகள்
- (C) Any GST holders
GST எண் வைத்திருப்போர்
- (D) Contractors
ஒப்பந்ததாரர்கள்

61. GST registration is mandatory if the aggregate turnover in a financial year exceeds from 1st April 2019

ஒரு நிதியாண்டில் மொத்த விற்றுமுதல் பின்வருவனவற்றுள் எந்த அளவை தாண்டும் போது ஏப்ரல் 1, 2019 முதல் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு கட்டாயமானது?

- (A) Rs. 50 Lakh
ரூ. 50 லட்சம்
- (B) Rs. 40 Lakh
ரூ. 40 லட்சம்
- (C) Rs.1 crore
ரூ. 1 கோடி
- (D) Rs. 75 Lakh
ரூ. 75 லட்சம்

62. In specified category states, GST registration is mandatory if the aggregate turnover in a financial year exceeds from 01.04.2019

சிறப்பு வரையறைக்கு உட்பட்ட மாநிலங்களில் 01.04.2019 முதல் கட்டாயப் பதிவுச்சான்று பெறுவதற்கு ஒரு நிதியாண்டில் மொத்த விற்று முதல் அளவு

- (A) Rs. 20 Lakh
ரூ. 20 லட்சம்
- (B) Rs. 30 Lakh
ரூ. 30 லட்சம்
- (C) Rs. 40 Lakh
ரூ. 40 லட்சம்
- (D) Rs. 50 Lakh
ரூ. 50 லட்சம்

63. GST registration is not compulsory in the case of
GST சட்டத்தின் கீழ் யாருக்கு பதிவு கட்டாயமானதில்லை?
- (A) Non-resident making taxable supply
வரியுள்ள வழங்கலில் ஈடுபடும் NRI
- (B) Casual taxable persons making taxable supply
தற்காலிக வணிகர் வரியுள்ள வழங்கலில் ஈடுபடும்போது
- (C) Persons dealing in exempt goods alone
வரிவிலக்களிக்கப்பட்ட சரக்கு வழங்கலின் போது
- (D) Persons under RCM
எதிரிடைக் கட்டணத்தில் வணிகம் செய்யும் போது
64. As a result of any survey or search if the proper officer finds that a person liable to registration, he will be given
வணிக நிறுவனத்தில் சோதனை அல்லது ஆய்வில் ஈடுபடும் உரிய அலுவலர் ஆய்வின் முடிவில் வணிகர் பதிவு சான்று பெறுவதற்கு பொறுப்புடையவராவார் எனும் போது
- (A) Suo moto registration
தன்னிச்சையாகவே பதிவு சான்று வழங்கலாம்
- (B) Deemed registration
பதிவு சான்று பெற்றதாகவே கருதப்படும்
- (C) Suspected registration
பதிவு நிறுத்தி வைக்கலாம்
- (D) Cancelled registration
பதிவு சான்றினை ரத்து செய்யலாம்
65. Registration once granted
ஒரு முறை பதிவு சான்று வழங்கப்பட்டால்
- (A) Is temporary
இது தற்காலிகமானது
- (C) Can be amended
திருத்த முடியும்
- (B) Cannot be amended
அதனை திருத்த முடியாது
- (D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை

66. Cancellation of registration

பதிவை ரத்து செய்தல்

- (A) Can be revoked
அதனை திரும்ப பெறமுடியும்
- (B) Cannot be revoked
திரும்ப பெறமுடியாது
- (C) Can be revoked by GST council
GST கவுன்சிலால் திரும்ப பெறமுடியும்
- (D) Is not possible
இது சாத்தியமல்ல

67. During a financial year it turnover exceeds _____ the accounts and other records must be audited by a chartered accountant or a cost accounted

பட்டயக் கணக்காளர் அல்லது செலவு கணக்காளர் மூலம் கணக்குகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு நிதியாண்டில் மொத்த விற்புமுதல்

- (A) Rs.1 Crore
ரூ. 1 கோடிக்கு மேல்
- (B) Rs.3 crore
ரூ. 3 கோடிக்கு மேல்
- (C) Rs. 2 Crore
ரூ. 2 கோடிக்கு மேல்
- (D) Rs.5 crore
ரூ. 5 கோடிக்கு மேல்

68. Every registered persons required to keep and maintain books of accounts or other records

ஒவ்வொரு பதிவு பெற்ற வணிகரும் கணக்கு புத்தகங்களை எத்தனை வருடங்களுக்கு பாதுகாக்க வேண்டும்

- (A) For a period of 2 years
2 வருடம்
- (B) For a period of 3 years
3 வருடம்
- (C) For a period of 4 years
4 வருடம்
- (D) For a period of 6 years
6 வருடம்

69. Details of outward supply shall be furnished in

வழங்கல் வெளியீடை எந்த படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

- (A) GSTR 1
(B) GSTR 3
- (C) GSTR 2
(D) GSTR 1A

70. GSTR 2B/2A is auto generated from
GSTR 2B/2A எதன் மூலம் தானாகவே உருவாக்கப்பட்டது
- (A) GSTR 3 (B) GSTR 2
 (C) GSTR 1 (D) GSTR 4
71. GSTR 1 has to be mandatorily done by the
GSTR 1 -ஐ எந்த தேதியில் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
- (A) 20th of next month (B) 15th of next month
அடுத்த மாதம் 20ம் தேதி அடுத்த மாதம் 15ம் தேதி
 (C) 10th of next month (D) 30th of next month
அடுத்த மாதம் 10ம் தேதி அடுத்த மாதம் 30ம் தேதி
72. GSTR 7 contains details of
GSTR 7 ல் உள்ளடங்கியது
- (A) TCS (B) TDS
TCS TDS
(C) Composition tax (D) Outward supply
இணக்கவரி வெளியீட்டு வழங்கல்
73. GSTR 9 is also called
GSTR 9 -ஐ இவ்வாறு அழைக்கலாம்
- (A) Monthly return (B) Quarterly return
மாதாந்திர நமூனா காலாண்டு நமூனா
(C) Half yearly return (D) Annual return
அரையாண்டு நமூனா வருடாந்திர நமூனா
74. Final return in form GSTR 10 is relevant in the case of
இறுதி நமூனாவை GSTR 10 படிவம் மூலம் தாக்கல் செய்யும் தருணம்
- (A) Cancellation of registration (B) E-commerce seller
பதிவு ரத்து செய்தல் மின்னணு விற்பனை
(C) ISD (D) GST stake holders
ISD GST பதிவு சான்று வைத்திருப்போர்

75. Best of Judgement Assessment is carried out
சிறந்த தீர்ப்பு மதிப்பீடை முன்னெடுப்பது

(A) Under Section 59
பிரிவு 59 ன் கீழ்

(B) Under Section 60
பிரிவு 60 ன் கீழ்

(C) Under Section 64
பிரிவு 64 ன் கீழ்

(D) Under Section 62
பிரிவு 62 ன் கீழ்

76. E-way bills is compulsory to move goods of worth exceeds between two states
சரக்கை மாநிலங்களுக்கிடையே போக்குவரத்தில் அனுப்பும்போது மின்னணு வழிப்பட்டி
கட்டாயமாக்கப்பட்டுள்ள சரக்கு மதிப்பு

(A) Rs.10,000
ரூ. 10,000 க்கு மேல்

(B) Rs.20,000
ரூ. 20,000 க்கு மேல்

(C) Rs.30,000
ரூ. 30,000 க்கு மேல்

(D) Rs.50,000
ரூ. 50,000 க்கு மேல்

77. In respect of any appeal filed in Form
மேல்முறையீடு பின்வரும் எந்த படிவத்தில் செய்யப்பட்ட வேண்டும்?

(A) GST APL-01

(B) GSTR 3B

(C) GSTR 1

(D) GSTR 7

78. A person unhappy with any decision or order passed against him under GST by an
adjudicating authority can appeal to the
ஒரு வரிவிதிப்பு அலுவலர் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டிய
இடம்

(A) Supreme court
உச்ச நீதிமன்றம்

(B) High court
உயர் நீதிமன்றம்

(C) National appellate tribunal
தேசிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம்

(D) First appellate authority
முதல் மேல்முறையீட்டு அதிகார அமைப்பு

79. The tax payer shall file the refund application in Form _____ on GST Portal
ஒரு வரி செலுத்துபவர் திருப்புத் தொகை வேண்டும் விண்ணப்பத்தினை எந்த விண்ணப்ப
படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

(A) GST RFD-01
GST RFD-01

(B) APL-01
APL-01

(C) GSTR-1
GSTR-1

(D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை

80. A refund sanction or rejection order shall be passed by the proper officer in the form
of
உரிய அலுவலர் திருப்புத்தொகை வழங்கும்/நிராகரிக்கும் உத்தரவை பிறப்பிக்கும் படிவம்

(A) GST RFD-01

(B) RFD-02

(C) RFD-03

(D) RFD-06

10

1

099/DM/24

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART - II
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered "with books" only).

விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)

3. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

[Turn over

Answer any FOUR questions.

எவையேனும் நான்கு கேள்விகளுக்கு மட்டும் விடையளி.

(4 × 5 = 20)

1. What does the expression "any other dues" referred in section 49 of TNGST Act?
'வேறு ஏதேனும் பாக்கிகள்' என த.நா.ச.ம.சே.வ. சட்டம், பிரிவு 49 எதனை குறிப்பிடுகிறது?
2. What is an ITC Ledger (or) Electronic Credit Ledger?
உள்ளீட்டு வரிவரவு பேரேடு/மின்னணு கடன் பேரேடு என்பது என்ன?
3. Is a Job Worker required to take registration?
ஒரு ஜாப் ஒர்க்கர் பதிவு சான்று பெறுவது அவசியமான ஒன்றா?
4. What is the time limit for claiming refund under TNGST Act/CGST Act 2017?
த.நா.ச.ம.சே.வ. சட்டம்/ம.ச.ம.சே.வ. சட்டம் 2017-ன் கீழ் திருப்புத்தொகை கோருவதற்கான கால வரம்பு என்ன?
5. Power to rectify any error apparent on the face of record under TNVAT Act 2006.
த.நா.ம.கூ.வ.சட்டம் 2006-ன் கீழ் வெளிப்படையாகவே பிழையான ஆவணங்களை சரிசெய்வதற்கான அதிகாரம் பற்றி விளக்குக.
6. What are the Eligibility and Conditions for taking ITC under TNGST Act 2017?
தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017-ன் கீழ் உள்ளீட்டு வரி வரவினைப் பெற தேவையான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி குறிப்பு வரைக.